



## Income compliance program settlement payments

Income Compliance அல்லது robodebt class action எனப்படும் கூட்டு சட்ட நடவடிக்கையில் பங்கேற்றுள்ளவர்களுக்கு, Services Australia கடிதம் ஒன்றை அனுப்புகிறது.

நீங்கள் கூட்டு சட்ட நடவடிக்கையில் பங்கேற்றிருந்தால், 19 நவம்பர் 2021க்குள், உங்கள் கடன் வகைகளைப் பற்றிய தகவலுடன் settlement payment -தீர்வுத்தொகை ஒன்றைப் பெறுவதற்கு நீங்கள் தகுதியானவரா என்பது தொடர்பில் ஒரு கடிதத்தைப் பெறுவீர்கள்.

Services Australia-விடமிருந்து கடிதங்களைப் பெறுவதற்கு நீங்கள் எந்தத் தெரிவினை மேற்கொண்டிருந்தீர்கள் என்பதைப் பொறுத்து, உங்கள் myGov inbox -க்கு அல்லது தபால் மூலம் உங்களுக்கான கடிதம் அனுப்பிவைக்கப்படும்.

கூட்டு சட்ட நடவடிக்கையில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் தீர்வுத்தொகையைப் பெற மாட்டார்கள்.

உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது கடிதத்தில் குறிப்பிடப்படாது. நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை, அதை வழங்குவதற்கு முன், 2022-ம் ஆண்டின் முதல் பாதியில் Services Australia மீண்டும் உங்களுக்குத் தெரிவிக்கும்.

பெரும்பாலான மக்கள் பெரிய தீர்வுத்தொகையைப் பெற மாட்டார்கள். பெரும்பாலான தீர்வுத்தொகை கொடுப்பனவுகள் \$50 முதல் \$300 வரை இருக்கும்.

தமது கடனில் ஒரு சிறிய தொகையை மட்டுமே மீளச்செலுத்தியிருந்தாலும்கூட, தகுதியுடைய அனைத்து குழு உறுப்பினர்களுமான தீர்வுத்தொகையை நாங்கள் கணக்கிடுவோம். சில குழு உறுப்பினர்கள் \$10க்கும் குறைவாகவே பெறுவார்கள் என்பதே இதன் பொருளாகும்.

நீங்கள் தற்போது Centrelink கொடுப்பனவு ஒன்றைப் பெற்றுவந்தால் அல்லது சமீபத்தில் உங்கள் Income Compliance debt பணத்தை திரும்பப் பெற்றிருந்தால், உங்களுக்கான தீர்வுத்தொகை அதே வங்கிக் கணக்கிற்குச் செல்லும்.

உங்களது வங்கிக்கணக்கு விவரங்களை மாற்ற விரும்பினால், myGov ஊடாக உங்கள் Centrelink online கணக்கைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம். உங்களது விவரங்களைப் புதுப்பிக்க 11 பிப்ரவரி 2022 வரை உங்களுக்கு அவகாசம் உள்ளது

எங்களிடமிருந்து நீங்கள் வழக்கமான கொடுப்பனவைப் பெறவில்லை என்றால், மற்றும் பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறையின் ஒரு பகுதியாக உங்கள் வங்கிக்கணக்கு விவரங்களை எங்களுக்குத் தரவில்லை என்றால், உங்களுக்கான தீர்வுத்தொகையைப் பெற நீங்கள் இதைச் செய்ய வேண்டும்.

நீங்கள் தகுதிபெறும் கடன்கள் அனைத்தையும் Services Australia கடிதத்தில் குறிப்பிடவில்லை என நீங்கள் நினைத்தால், அல்லது உங்கள் கடன்கள் தவறான பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக நீங்கள் நினைத்தால், மீளாய்வு செய்யுமாறு கேட்கலாம். நீங்கள் 10 டிசம்பர் 2021க்குள் மீளாய்வைக் கோர வேண்டும்.

உங்களது Centrelink online கணக்கில் 'Class action settlement query'-ஐ பூர்த்தி செய்வதன் மூலம் நீங்கள் இதைச் செய்யலாம்.

உங்கள் மொழியில் மேலும் தகவலுக்கு, [servicessaustralia.gov.au/classaction](https://servicessaustralia.gov.au/classaction) க்குச் செல்லவும்.

நீங்கள் 1800 171 846 என்ற எண்ணையும் அழைக்கலாம் மற்றும் தீர்வுத்தொகை வழங்கப்படும் செயல்முறை குறித்து Services Australia-விடம் பேசலாம். உங்களுக்கு மொழிபெயர்த்துரைப்பாளர் ஒருவர் தேவைப்பட்டால், எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், நாங்கள் ஒருவரை இலவசமாக ஏற்பாடு செய்வோம்



# Income compliance program settlement payments

Services Australia is writing to people who are part of the Income Compliance or robodebt class action.

If you are part of the class action, you will get a letter by 19 November 2021 with information about your debt categories and if you are eligible for a settlement payment.

Your letter will be sent to your myGov inbox or by post, depending on how you choose to get letters from Services Australia.

Not every class action member will get a settlement payment.

The letter will not tell you how much money you will get. If you are eligible, Services Australia will write to you again in the first half of 2022 to let you know the amount before they pay you.

Most people will not get a large settlement payment. The majority of settlement payments will be between \$50 and \$300.

We'll calculate settlement payments for all eligible group members, even if they only repaid a small amount of their debt. This means some group members will get less than \$10.

If you currently get a Centrelink payment, or recently got a refund of your Income Compliance debt, your settlement payment will go into the same bank account.

If you want to change your bank details, you can do this using your Centrelink online account through myGov. You have until 11 February 2022 to update your details.

If you do not get a regular payment from us, and have not given us your bank details as part of the refund process, you must do this to get your settlement payment.

If you think Services Australia has not included all of your eligible debts in the letter, or you think your debts have been put in the wrong category, you can ask for a review. You need to ask for a review by 10 December 2021.

You can do this by completing the 'Class action settlement query' in your Centrelink online account.

For more information in your language, go to [servicessaustralia.gov.au/classaction](https://servicessaustralia.gov.au/classaction).

You can also call **1800 171 846** and speak to Services Australia about the settlement process. Let us know if you need an interpreter, and we will arrange one for free.